

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 18, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of September, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Bekaragodahena, Marakkalayahena, Sapugahahena, Olakapalahena, and Galgodehena, forming one block situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 162 acres 2 roods and 3 perches, shown as lots A, C, D, and E in the annexed plan W. L. O. S. No. 30, and bounded as follows : on the north by Boraluwehena belonging to Crown, Gadimbahena belonging to Crown, Gulanehena belonging to Crown, Tolabopanduralangahena belonging to Crown, Kanattawatta belonging to Patunga Downan Hami and others, Thalawahungewatta belonging to Hewapatiranage Don Dines, the Kandedola (stream), Galawatadeniya belonging to Hewapatiranage Don Bastian and others, the Kandedola (stream) ; on the east by Marakkalayahena belonging to Crown, Egodahawatta claimed by Halwattege Siyadoris and others, Marakkalayahena belonging to Crown, Sapugahahena belonging to Crown, Belipandurahena belonging to Crown, Tennehena belonging to Crown, Nugehena belonging to Crown ; on the south by Welihinnawalawatta belonging to Hewapatiranage Piris and others, Pelpolagewatta belonging to ditto, Talgasmullewatta belonging to ditto, Ketakalamullewatta belonging to ditto, Olakapalewatta belonging to ditto ; on the west by Waturuwalagawahena belonging to Crown, another portion of Marakkalayahena belonging to Crown, Wahungedeniyagawawatta belonging to Hewapatiranage Piris, Udadoledeniya belonging to ditto, Mimanakolamandiyehena belonging to Crown, Wawulgallendehena belonging to Crown.

විෂි 1899 ක්ව පැස්කැම්බ් වස 1 වෙනි දින පටන් හත්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට සම් අයිතිවාසිකමක් තිබෙන සම් කෙනෙකුක් ඇත්නම් ඒ අස විසින් මාතර මගේ කන්තෝරුවේදී මා ඉදිරිපිටට පැමිණ එක් ඉඩම්වලට නොහොත් ඉන් කොසියම් එකකට නොහොත් ඊට ඇති සම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදෙනොත් විෂි 1897හේ නොමිමර 1හේ ආඥාපණයේ ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුද්‍රාදැනි ධානාත්කරය දරණ රෝස් පැන්ර් එච්ස් සහ මට විෂි 1897හේ නොමිමර 1හේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොතිබාපු එක් ඉඩම් එකකට අයිතිවාසිකමක් ගෙනහැර දක්වන්නට නොහෙදන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැටියට මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දනගතවුණි.

ජේ. පී. එච්ස්,
විශේෂ මුද්‍රාදැනි ධානා විමස.

ඉඩම්වල තොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර කන්දබඩපත්තුවේ බැරගම සහ ගම තිබෙන 162 සමග අමනාපු (W. L. O. S නොමි මර 30හේ) සිතියමේ පෙන් කන අත්කර 162කුත් රුකී 2කුත් පර්චස් 3ක් බිම්කරම ඇති බැකරගොඩගේනද, මරක්කලසා ගේනද, සපුගහගේනද, මලකාපලගේනද, ගල්ගොරේ ගේනද නිසා A. C. D සහ E අක්ෂරවලින් පෙන්නවන ඒකාබද්ධ බිම් කවිවලට මාසිම්—උතුරට රාජසන්නක බොරුවේ ගේනද, රාජසන්නක ගැඹිමගේනද, රාජසන්නක ගුලගේ ගේනද, රාජ සන්නක තොලවෙල් පදුරලග ගේනද, ජනුන්ග දෙවන්නාමිට සහ තවත් අසවන්නට අයිති කනත්තේ වන්නද, ගේවාපතිරණ ගේ දෙන්න දිනෙස්ට අයිති ඉහලවහුන්ගේ වන්නද, කන්දේදෙලද, ගේවාපතිරණගේ දෙන්න බස්නියන්ට සහ තවත් අසවන්නට අයිති ගලවිතදෙහියද, කන්දේ දෙලද; නැගෙනහිරට රාජසන්නක මරක්කලසාගේනද, හල්වත්තේගේ සිසදෙරිස් සහ තවත් අසවල් විසින් අයිතිවාසිකම් කියන එගොඩතවන්නද, රාජසන්නක මරක්කලසාගේනද, රාජසන්නක සපුගහගේනද, රාජසන්නක බෙලිපදුර ගේනද, රාජසන්නක තැන්නේ ගේනද, රාජසන්නක කුගේගේනද; දකුණට ගේවාපතිරණගේ පිරිස්ට සහ තවත් අසවන්නට අයිති වැලිඳුන්තවල වන්නද, එම අසවන්නට අයිති පැල්පොලගේ වන්නද, එම අසවන්නට අයිති තල්ගස්මුල්ලේ වන්නද, එම අසවන්නට අයිති කැටකාලමුල්ලේ වන්නද, එම අසවන්නට අයිති මලකපලේවන්නද; බස්නාගුරට රාජසන්නක වතුරවලගාවා ගේනද, රාජසන්නක මරක්කලසාගේනේ තවත් කොටසක්ද, ගේවාපතිරණගේ පිරිස්ට අයිති වහුන්ගේ දෙහියගාවා වන්නද, එම අසට අයිති ලිබදෙලේ දෙහියද, රාජසන්නක මිමණකොලමත්තේදෙ ගේනද, රාජසන්නක විලුල්ගල්ලාදේ ගේනද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் ஆறு-த்து புரட்டாசிமீ 1 ந் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளுக்கு அல்லது அக்காணிகளின் எதற்கும் அல்லது எவற்றுக்கும் ஏதும் உடந்தையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தூறை எனது சந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், 1897 ம் ஆறு-த்து முசலாம் கொம்பர்ச் சட்டத்தின்படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி லூவிஸ் ஆகிய நமயில் 1897 ம் ஆறு-த்து முசலாம் இலக்கச்சட்ட

த்தினால் சொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என்கையொப்பமிட்டு எழுத்த மூலமாய் சொல்லப்பட்ட காணிகளில் அல்லது அவற்றுள் உரித்துப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாகக் கட்டுத்துவென்.


ஜே. பி. லூவீஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

I.

தென்மாசாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபட்டபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 30 ம் டாப்பில் காணப்படும் பங்குகள் A. C. D. யும் E. யும் பிரிவுபடி பேகறகொடகேன, மறக்களயாகேன, ஸப்புக்காகேன, ஓளசாபளகேன, கள்கொடகேன இவையெல்லாம் ஒரேகாணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 162 ஏக்கர் 2 ரூட் 3 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள பொறலுவலேசேன, அரசாட்சிக்குள்ள கெட இங்ககேன, அரசாட்சிக்குள்ள குளனேகேன, அரசாட்சிக்குள்ள தொளபேபந்துறளங்ககேன, பாதுங்க தொவன்காமியும் சிலபேர்களுக்கு முடைய கனத்தேவத்த, கேவாபதிறனகே தொன் தினெசுடைய இகளவகுர்கேவத்த, கந்தேதொல (ஓடை), கேவாபதிறனகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய களவத்தெனிய, கந்தேதொல ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள மறக்களயாகேன, கள்வத்தேகே சியதேரிசும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் எகொடகவத்த, அரசாட்சிக்குள்ள மறக்களயாகேன, அரசாட்சிக்குள்ள ஸபுசாகேன, அரசாட்சிக்குள்ள பெளிபந்தரேசேன, அரசாட்சிக்குள்ள தென்னேகேன அரசாட்சிக்குள்ள நுகேகேன ; தெற்கு-சேவாபதிறனகே பிரிசும் சிலபேர்களுக்குமுடைய வெளிகின்ன வலுவத்த, மேற்சொல்லியவர்களுடைய பென்பொளகேவத்த, மேற்சொல்லியவர்களுடைய தள்கஸ்முள்ளேவத்த, மேற்சொல்லியவர்களுடைய கெட்டகாளமுள்ளேவத்த, மேற்சொல்லியவர்களுடைய ஓள்கபளேவத்த ; மேற்கு-அரசாட்சிக்குள்ள வதறவளகாவாதேன, அரசாட்சிக்குள்ள மறக்களயாகேனயால் இன்னும் ஓர் பங்கு, கேவாபத்திறனகே பிரிசுடைய வகுன்கேதெனியகாவாவத்த, மேற்சொல்லியவனுடைய உடதொளேதெனிய, அரசாட்சிக்குள்ள பிமனகொளமங்கயேகேன, அரசாட்சிக்குள்ள வவுள்ளளந்தேகேன.



Situation : Beragama in Kandaboda pattuwa.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
A ...	Betaragodahena	...	1	3	17
C ...	Do.	...	53	3	26
D ...	Olakapalahena, Galgodahena, &c.	...	66	3	0
E ...	Do.	...	40	0	0
			162	2	3

Surveyor-General's Office
Colombo, June 12, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.


II.

The land commonly called or known as Amuhenagoda and Gindarabokkewilahena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 61 acres 0 roods and 8 perches, shown as lots B and C in the annexed plan W. L. O. S. No. 32; and bounded on the north by the Midelleketiyedola (stream), Midelleketiya belonging to Wijetungama Juan Hami and others, Deniyekoratuwa belonging to ditto, Paragahaliyaddehena belonging to Crown, Lattewattahena belonging to Crown, Etambagahakanatta belonging to Crown; on the east by Dawatagabadeniya belonging to Wattenekatige Andrisa and others, Gindarabokkewila belonging to Mr. R. Tilakaratna and others (lot A in W. L. O. S. No. 32); on the south by Koskanuwewilehena belonging to Crown, Dunukeiyapettarehena belonging to Crown; on the west by Mulanepittaniya belonging to Marikkar of Hakmana.

දකුණුපලාතට අසිති මතර කන්දබවපත්තුවේ බැරගම යන ගම නිබෙන මේ සමග අමුනාපු (W. L. O. S. නොම 32 වෙනි) සිතියමේ පෙන්වන අක්කර 61කින්, පර්ච්ස් 8ක් බිම්තරම ඇති අමුගේන්ගොඩ සහ ගින්දරබොක්කේ විල ගේන කිසි B සහ C අක්කරවලින් පෙන්වන ඒකාබද්ධ බිම්කඩවලට මායිම්—උතුරට මීදුල්ලේකැව්ගේ දොලො, විජේගුණ ගමගේ පුවත්තමට සහ තවත් අසවර්ණට අසිති මීදුල්ලකැව්ගේ, එම අසවර්ණට අසිති දෙනිගේ කොරවුවද, රජසන්නක පරගමලියද්දේ ගේනද, රජසන්නක ලක්කේගේ වත්තේ ගේනද, රජසන්නක ඇටඹගම කනත්තද; නැගෙනහිරට වත්තේ නැකතිගේ අන්දර්පාට සහ තවත් අසවර්ණට අසිති අවටගම දෙනිගේ, ආර්. නිලකරත්න මහත්මයාට සහ තවත් අසවර්ණට අසිති ගින්දරබොක්කේ විලද (W. L. O. S. නොම 32 සිතියමේ A බිම්කඩවලට); දකුණට රජසන්නක කොප් කනුවේ විලේ ගේනද, රජසන්නක දුභුකෙසියාපෙන්තර ගේනද; බස්නාහිරට හකමණ මරිකාර්ට අසිති මුලගේ පිරිටි කිසි.

தென்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபடபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 32 டாப்பில் காணப்படும் பங்குகள் B, C, பிரிவுபடி அளவு கேன்கொடும் கிந்தறபொக்கேவிலகேனும் இவையெல்லாம் ஒரே காணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 61 ஏக்கர் 8 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-மீதெள்ளுகொடியேதொல, விஜேதன்கமகே ஜாயன்காமியும் சிலபேர்சனாக்குமுடைய மீதெள்ளுகொடிய, மேற்சொல்லியவர்களுடைய தெனியேகொறடடுவ, அரசாட்சிக்குள்ள பறகாளியத்தேசேன, அரசாட்சிக்குள்ள எத்தேகே வத்தேகேன, அரசாட்சிக்குள்ள எடற்பகாகனத்த; கிழக்கு-வத்தேகேனகதிகே அந்தி ரிஸாயும் சிலபேர்சனாக்குமுடைய தவட்டகாதெனிய, ஆர். தினகரத்தன் தாரைஉடையவும் சிலபேர்சனாக்குமுடைய கிந்தறபொக்கேவில, (W. L. O. S. நொம்பர் 32 டாப்பில் A பங்கு); தெற்கு-அரசாட்சிக்குள்ள கொக்கனு வேவிலேசேன அரசாட்சிக்குள்ள தனுக்கெய்யாபெத்தறேகேன; மேற்கு-கம்மன மறிக்கார்டுடைய முள்ளே பிட்டனிய.



Situation : Beragama in Kandaboda pattuwa.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
B ...	Amuhenagoda ...	33	1 30
C ...	Do. ...	27	2 18
		<hr/>	<hr/>
		61	0 8


III.

The land commonly called or known as Talgahahena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 38 acres 1 rood and 12 perches, as described in the annexed plan W. L. O. S. No. 31, and bounded as follows; on the north by Puhulhenegodahena belonging to Crown, the Urumuttu-ara (stream); on the east by the Urumuttu-ara, Galawattadeniya belonging to Liyanage Don Andris and others, Potuketiyawatta claimed by Arachchige Don Abaran and others (title plan 172,120); on the south by the Gansabhawa road from Makandura to Talahagama; on the west by Tennehena belonging to Crown, Talgahahena belonging to Crown.

දකුණුපලාතට අසීනි මාතර කන්දබඩවත්තුවේ බැරගම සහ ගමේ නිබෙන මේ සමග අමුතාපු (W. L. O. S. නොමි 31 වෙනි) සීනිගමේ පෙනෙන අක්කර 38කින්, රූමි 1කින්, පර්ච්ස් 12ක් බිම්සාමය ඇති කලහගමට මාසීම්-උතුරට රජසන්නක පුහුළුගේගේගොඩ ගේකද, උරුමිකුආරද; නැගෙනහිරට උරුමිකුආරද, ලිසගේ දෙන අන්දිරිස්ස සහ නවත් අඟවිච්චට අසීනි ගලවත්ත දෙනිකද, ආරච්චිගේ දෙන අබරන් සහ නවත් අඟවිල් පසින් අසීනිවාසිකම් නිසන පොකු කැරිග වත්තද, (172,120 පිගුරුකඩදැසිස); දකුණට මාකන්දරේ සිට කලහගමට සහ ගම්පහා පාරද; බස්නාහිරට රජසන් කක කැරිගේ ගේකද, රජසන්නක කල්ගහගේකද.

தென் மாகாணத்தின் மாத்துறைபயச்சேர்ந்த கந்தபொடபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள தலகாகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற 38 ஏக்கர் 1 ரூட் 12 பர்சஸ் விஸ்தாரமுள்ளதும் இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 31 ம் டாப் பில் விவரிக்கப்பட்டதும்:—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள புகுள்கேனேசொடகேன, ஊறுமுத்த ஆர்; கிழக்கு-ஊறுமுத்த ஆர், ளியனகே தொன் அந்திரிசம் சிலபேர்களுக்குமுடைய கலவத்ததெனிய, ஆறுச்சிகே தொன் அபறனும் சிலபேர்க ளும் உரித்துச்சொல்லும் பொத்துகெட்டிய வத்த (172,120 பிசுரு கடதாசி); தெற்கு-மாகந்துரிலிருந்து தலகா மக்கு போகும் கம்ஸபாபாடை; மேற்கு-அரசாட்சிக்குள்ள தென்னேசேன, அரசாட்சிக்குள்ள தள்காகேன.



W. L. O. S. No. 31

Land called Talgahahena in Beragama in Kandaboda pattuwa, in extent 38A. 1R. 12P.
Surveyor-General's Office,
Colombo, June 7, 1899. S. J. C. MORE,
for Surveyor-General.


IV.

The land commonly called or known as Gorakaelehena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 11 acres 1 rood and 25 perches, as described in the annexed plan W. L. O. S. No. 29, and bounded as follows: on the north by Pahalawatta belonging to Arachchige Dingi Appu and others; on the east by Wilewatta belonging to Arachchige Kalu Appu and others, Beddagedarahena belonging to Crown; on the south by Beddegedarawatta belonging to the Beragama Pansala; on the west by Dewarawewatta belonging to Beragamalokuge Don Juwanis and others, Ithalagorakaeledeniya belonging to Arachchige Dinge Appu and others.

දකුණුපලාතට අසීරි මාතර කන්දබඩපත්තුවේ බැරගම යන ගම නිවෙහි 36 සමග අවුකාපු (W. L. O. S. නොමැර 29 වෙති) සිතියමේ පෙන්නන අක්කර 11කින්, රූඩ් 1කින්, පර්ච්ස් 25ක් බිම්තරම ඇති ගොරකෑලේයේන කියන බිම්කඩයට මාසිම්—උතුරට ආරච්චිගේ හිනිහිඅප්පුට සහ නවත් අසව්ච්චට අසීරි පහලවත්තද; නැගෙනහිරට ආරච්චිගේ කච්චප්පුට සහ නවත් අසව්ච්චට අසීරි විලේ වත්තද, රාජසන්නක බැද්දේගෙදර මග්නද; දකුණට බැරගම පන්සලට අසීරි බැද්දේගෙදර වත්තද; බස්නාහිරට බැරගම ලොකුගේ දෙයින් ජුවාහිස්ට සහ නවත් අසව්ච්චට අසීරි දෙවරාබේ වත්තද, ආරච්චිගේ හිනිහිඅප්පුට සහ නවත් අසව්ච්චට අසීරි ඉහල ගොරකෑලේ දෙහිකද.

தென்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபடபத்துலையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள கொறக எலேனே யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 29 ம் டாபயில் 11 ஏக்கர் 1 ரூட் 25 பர்சஸ் விஸ்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-ஆறுச்சிகே டிங்கி அப்பயும் சிலபேர்களுக்குமுடைய பகளவத்த; கிழக்கு-ஆறுச்சிகே களு அப்பயும் சிலபேர்களுக்குமுடைய விளேவத்த, அரசாட்சிகளுக்குள்ள பெத்தேகெதறகேன; தெற்கு-பெறகம பங்ஸள உடைய பெத்தேகெதறவத்த; மேற்கு-பெறகமளொருகே தொன் ஜுவானிசும் சிலபேர்களுக்குமுடைய தெவற வேவத்த, ஆறுச்சிகே டிங்கி அப்பயும் சிலபேர்களுக்குமுடைய இகலகொறகளேதெனிய.



Land called Gorakaelehena in Beragama, in Kandaboda pattuwa, in extent 11A. 1R. 25P.
 Surveyor-General's Office,
 Colombo, June 12, 1899.
 S. J. C. MORE,
 for Surveyor-General.